

MCOP. No.3679/ 23 C/W 3680,3681, 3682,3683,3684,3685/2023

DATE:06.08.2026

Deposition of Witness : R.W.1

Name : Mr.Balakrishnan

Father/Husband Name : Mr.Sivasamy

Age :34

Address :

Cell Phone No. :

Solemnly affirmed in accordance with the provisions of Oaths Act, 1969 (Act 44 of 1969) of the 6th day of August 2026

2 ம் எதிர்மனுதாரர் தரப்பில் முதல் விசாரணை தொடர்ச்சி

(On oral application, Chief examination is reopened.)

நான் 2 ம் எதிர்மனுதாரர் தரப்பு சாட்சியாவேன். நான் நிரூபண வாக்குமூலம் தாக்கல் செய்கிறேன். அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் என்னால் கூறப்பட்டவைதான். அதிலுள்ள கையெழுத்து என்னுடையதுதான். என்னுடைய தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்கிறேன். EXR9 ஆகும். (மேற்படி தெளிவாக இல்லை என மனுதாரர் தரப்பில் ஆட்சேபனை செய்யப்பட்டது.)

மனுதாரர் தரப்பில் குறுக்கு விசாரணை

எமசாஆ 2 எங்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்றால் ஆமாம். அது 26.02.2023 முதல் 25.02.2024 வரை நிலுவையில் இருந்தது என்றால் சரிதான். 25.09.2023 அன்று விபத்து நடைபெற்றது என்றால் சரிதான். அந்த பாலிசியில் முந்தைய பாலிசி பற்றிய விவரம் உள்ளது என்றால் ஆமாம். முந்தைய பாலிசி எண் 231210099995701000 ஆகும். ஆக எமசா2 க்கு முன்பு அதே வாகனத்திற்கு ஒரு பாலிசி வழங்கப்பட்டு இருந்தது என்றால் சரிதான். முந்தைய பாலிசி நகல் என்னிடம் இல்லை. .

முந்தைய பாலிசியின் காலகட்டம் 26.02.2022 முதல் 25.02.2023 வரை, அதற்கு முன்பும் ஒரு பாலிசி வழங்கி இருந்தோம் என்றால் ஆமாம். பாலிசியின் காலகட்டம் 24.02.2021 முதல் 23.02.2022 வரை. ஆக மேற்படி வாகனத்திற்கு 2021 முதல் பாலிசி வழங்கி இருந்தோம் என்றால் ஆமாம். வாகனத்தின் பதிவு எண் TN-18 AV-4126 TVS XL SUPER வாகனம் ஆகும். வாகனத்தின் இன்ஜின் எண் Chases number அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் ஆமாம். மனுதாரர்கள் 3 ம் நபர் என்றால் சரிதான். விபத்து தேதியில் பாலிசி ரத்து செய்யப்படவில்லை என்றால் ஆமாம். முதல் மற்றும் 2 பாலிசிகளும் முழுவருடம் இருந்தன என்றால் ஆமாம். அந்த காலகட்டத்தில் அது ரத்து செய்யப்படவில்லை என்றால் ஆமாம். 3 பாலிசிகளுக்கும் பிரிமியம் தொகை வசூல் செய்யப்பட்டது என்றால் சரிதான். பாலிசி ரத்து செய்யப்பட்ட பின்பு தவணை தொகையை திருப்பி கொடுக்கவில்லை என்றால் சரிதான். பாலிசி ரத்து செய்யப்பட்ட தேதி என்ன என்றால் எம்சாஆ 3 படி ரத்து செய்தோம். விபத்து தேதி வரையில் அந்த பாலிசி ரத்து செய்யப்படாமல் இருந்தது என்றால் ஆமாம்.

அந்த பாலிசி comprehensive பாலிசி என்றால் Two Wheeler comprehensive பாலிசி. எங்கள் அலுவல் ரீதியான விசாரணை அறிக்கையை நான் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். மனுதாரருக்கும் மேற்படி நிறுவனத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றால் சரிதான். 3 பாலிசிகளும் வழங்கப்பட்டது என்றால் ஆமாம். மனுதாரர்கள் 3 ம் தரப்பினர் என்றும் அவர்களை பொறுத்து நாங்கள் பாலிசி ரத்து செய்தது அவர்களை கட்டு படுத்தாது என்றால் சரியல்ல. விபத்து காலத்தில் பாலிசி நிலுவையில் இருந்தது என்றும் தவணை தொகையும் எங்கள் வசம் தான் இருந்தது என்றும் அதனால் நாங்கள் தான் இழப்பீடு கொடுக்கவேண்டும் என்றால் சரியல்ல. அது நிபந்தனைக்கு உட்பட்ட பாலிசி ஆகும். பாலிசி எடுக்கும் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் அது online Link மூலம் எடுக்கப்பட்டது. எங்கள் சம்மதம் இல்லாமல் எந்த வித பாலிசியும் வழங்கமுடியாது என்றால் சரிதான். மேற்படியாக பாலிசி வழங்கப்பட்டதாக போலிசில் கொடுக்கப்பட்ட புகாரிலும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றால் சரிதான். எங்கள் ஏஜண்ட் மூலம் கொடுக்கப்பட்ட பாலிசி என்பதால் நாங்கள் தான் இழப்பீடு

கொடுக்கவேண்டும் என்றால் சரியல்ல. புகாரில் ஏஜண்ட்டை சேர்க்கவில்லை என்றால் சரிதான். இழப்பீடு கொடுப்பதை தவிர்பதற்காக தவறான எதிர்வாதம் செய்கிறோம் என்றால் தவறு சரியல்ல.

மறுவிசாரணை– இல்லை.

X

என்னால் தட்டச்சுருக்கு திறந்த நீதிமன்றத்தில் சொல்லப்பட்டு அவரால் கணிப்பொறியில் தட்டச்சு செய்யப்பட்டு சாட்சிக்கு படித்து காண்பிக்கப்பட்டு அவர் சரி என ஒப்புக்கொண்ட பின்பு அவரிடம் கையொப்பம் பெறப்பட்டது.

தேதி: 06.08.2026

Sd/- M.Dharmaprabu

3 ஆம் நீதிபதி

சிறுவழக்குகள் நீதிமன்றம்.